

## SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

### PART III.

**FRIDAY, MARCH 22, 1901.**

## **NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 15th day of March, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Dangala in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

Lot.	Name of Land.	I.			Extent. A. R. P.
		13	1	10	
12	Etunwalahena	...	...	...	13 1 10
22	Hikgashena	...	...	...	2 2 12
23	Kiriwangodadeniya	...	...	...	0 1 0
24	Etunwaladeniya	...	...	...	1 3 1
					17 3 23

14

on sheet O 5, 13, and bounded on the north by the Kiruwanagodadeniyadela, Higgashena claimed by Don Andiris Wijesekera Dahanayaka, the Gansabhawa road from Morowaka to Kalubowitiyana, Lahugulanehena claimed by Don Andiris W. Dahanayaka, the Lahugulanedola, the Gansabahawa road from Morowaka to Kalubowitiyana; on the east by the village limit of Edandukita, Udanayakadeniyahena belonging to Crown, Udanayakadeniya claimed by R. J. Don Lewis; on the south by Mahawiladeniya claimed by Don Andiris W. Dahanayaka; on the west by Mahawilakumbura claimed by R. G. Nicolas and others. Mahawiladeniya claimed by Don Andiris Dahanayaka and others. the Mahawiladeniyadola.

ଦେଖିଲୁ ପାହାକପି ଧୀର୍ଣ୍ଣ ମାନର ଦିନ୍ତରୀକରଣ ମୋରବୀଙ୍କେରରେ ଦୟାଗୁଳୁ ଯନ ଯାଏ ଯିକିମା ନୀବେନ ତେବେ ଅଭିନ୍ଦିଷ୍ଟ ଶାରୀରିକ

ஒலரை பெற்றிருக்க வேண்டும் பகுதி அனுபவம் :—				I.	திதியரம்.
0	14	5, 13 சிலீட்டு பழுப்பு அளவினால் :—	விதிகளினால் :	உவிலை நம.	அ. ரூ. ப.
12	...	ஆரூப்பு வட்டு மேற்கொண்டு	...	13	1 10
22	...	கீங்காலை போன்ற வட்டு மேற்கொண்டு	...	2	2 12
23	...	கீர்த்தியை விடுவதேயே	...	0	1 0
24	...	ஆரூப்பு வட்டு மேற்கொண்டு	...	1	3 1

இவ்வரிவித்தலின் தேதியாகிய 1901 ம் சூலி-த்து பங்குனிமாதம் 15 ம் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளையல்லது அக்காணிகளிலெவற்றையும் குறித்து உரித்தபேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் சூலி-த்து முதலாம் கொம்பா சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான் உத்தியோகஸ்தர் மூன்பாக மாதத்துறை அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலெதையுங் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாகிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் 1897 ம் சூலி-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுக்கிறார்க்கூடும் தக்

துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுதது மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்ல ஆவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குறிய ஆதனமென்று வெளியான்கப்படுத்துவார்.


ஜே. பி. ஹவிலீ,  
குறிப்பான உத்தியோகவதற்.

சொல்லப்பட்ட காணிகளின் விபரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கில் மொறவக்கோர்னீயேச்சேர்ந்த தன்கள் என்னும் கிராமத்திலுள்ள இதன்கீழ் சொல்லப்படும் துண்டுகள், அதாவது, இத்தோட்டைனத்துக் குறிகப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

தன்டு.	காணியின்து பெயர்.	விசாலம்.		
		ச. ஏ. ப.	கி. ஏ. ப.	கி. ஏ. ப.
12	எந்தன்வலட்கேன	...	13	1 10
22	ஹிங்கண்ஜேன	...	2	2 12
23	கிரிவன்கொட்டதனிய	...	0	1 0
24	எந்தன்வலசனிய	...	1	3 1
		17	3	23

O  $\frac{14}{5,13}$  ம் அளவுக்கட்டாசியின் எல்லை, வடக்கு-கிழுவன்கொடதெனியேதொல, தொன் அந்திரிஸ் விஜேஜ்ஸைற தகனுபக உரித்துபேசும் இகல்கேன, மொறவக்கிலிருந்து கலுவோவிட்டியன்கு போகும் கபாஸ்பாரே மும் தொன் அந்திரிஸ் டபிள்யு. நகனுயக உரித்துபேசும் எகுகுல் கேன, எகுகுலனேதொல, மொறவக்கிலிருந்து கலுவோவிட்டியன்கு போகும் சம்சபாரே டிடுபு; கிழக்கு-சதன்டுகிடுடைய எல்லை, அரசாட்சிக்குள்ள உடனுயகதெனியேகேன, ஆர். ஜெ. தொன் ஒவில் உரித்துபேசும் உடனுயகதெனிய; தெற்கு-தொன் அந்திரிஸ் டபிள்யு. தகனுயக உரித்துபேசும் மகவிலதெனிய; மேற்கு-ஆர். ஜி. நிகுளசும் சிலபேர்களும் உரித்துபேசும் மகவிலகுடிபுர, தொன் அந்திரிஸ் தகனுயக்கும் சிலபேர்களும் உரித்துபேசும் மாவிலதெனிய, மகவிலதெனியதொல —



Scale of 8 Chains to an Inch.

Situation : Dangala village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Preliminary plan 24.		Extent.
		A.	R. P.	
12	Athemwalahena	...	13	1 10
22	Hikgashena	...	2	2 12
23	Kiriwangodadeniya	...	0	1 0
24	Athemwaladeniya	...	1	3 1
		17	3	23

on sheets O  $\frac{14}{4, 12}$ , O  $\frac{14}{5, 13}$ , O  $\frac{9}{52, 60}$ , and O  $\frac{9}{53, 61}$ , and bounded on the north by the Vihareaturedola, Batehena claimed by Don Andiris Wijesekera Dahanayaka and others, Kohiladeniya claimed by Wijesekera Dahanayaka and others, Labuwelahena claimed by Wijesekera Dahanayaka and others, the village limit of Dewalegama, the Galkorahedola ; on the east by the village limit of Dewalegama, the Delgahadola, the village limit of Edandukita, Kanamiyagalahena claimed by Don Andiris W. Dahanayaka and others, Manandolehena claimed by Don Andiris W. Dahanayaka and others, Bewuluhena claimed by Don Andiris W. Dahanayaka and others, Karawketiyehena claimed by Don Andiris W. Dahanayaka and others, Peelehenahena claimed by Kadirappulli Radage Baba and others, Delgahahena claimed by Radaga Baba and others, Yagalahena claimed by Radage Baba and others, the Batayamullehenadola, Gederawatta belonging to Hewaradage Kiribabuna and others, Pettareliyadda claimed by Hewaradage Sonchia and others, Pahalawatta belonging to Hewaradage Sonchia and others, Kudagal-godewatta belonging to Kadirappuli Radage Selonisa and others, Godagederawatta belonging to Patirenage Endiris and others, Mahakumburedeniya belonging to D. A. W. Dahanayaka and others, Mahakumburehena claimed by D. A. W. Dahanayaka and others, Mahawilahena claimed by D. A. W. Dahanayaka and others ; on the south by the village limit of Edandukita, the village limit of Banagala, Parawitawattepitanakoratuwa belonging to Vidana Patiranage Don Obias, Parawitawatta belonging to Vidana Patiranage Don Juwanis and others, the footpath from Banagala to Kalubowitiyana, Wilpitakumbura belonging to D. C. W. Dahanayaka and others, Wilpitawatta belonging to D. C. W. Dahanayaka and others, Wilpitadeniya belonging to D. C. W. Dahanayaka and others, Parawitahenadola, Galgodadeniya belonging to Vidana Patiranage Don Juwanis and others, the Parawitahenadola, Galgodadeniya belonging to Vidana Patiranage Don Juwanis and others, the village limit of Banagala, the Wewaladola ; on the west by the village limit of Kalubowitiyana, the footpath from Banagala to Kalubowitiyana, Minimaruwehena claimed by J. D. K. Wiraman and others, the footpath from Banagala to Kalubowitiyana, Potuwiledeniya sold by Crown to D. A. W. Dahanayaka (T. P. 155,377), Potuwilekumbura claimed by D. A. W. Dahanayaka and others, Batehena sold by Crown to J. W. Abeygunawardana (T. P. 171,845), the Wattagawadeniyadola, Wattagawadeniya belonging to Gamage Davith and others, Gamagederawatta belonging to Gamage Davith and others, the Vihareaturedola, Viharewatta claimed by Dangala temple, Lindagawaliyadda belonging to Madarasinge D. E. Siriwardana, Thalawatta belonging to Gamage Endiris and others, Batehena claimed by J. D. K. Wiraman and others, Tennapitahena claimed by J. D. K. Wiraman and others, the village limit of Kalubowitiyana.

NOTE.—The following lots, lying within the above-named boundaries, are excluded from this notice, and their aggregate acreage, viz., 14 acres 1 rood and 28 perches, not included in the acreage of 1,336 acres 1 rood and 19 perches given above:—

Lot.	Name of Land.				Extent.	
		A.	R.	P.	A.	R.
3	Karandakolawatta	...	...	...	4	2 16
4	Do.	...	...	...	0	1 37
70	Magahena	...	...	...	9	1 15
					14	1 28

		මහය.					මහය.		
		ඉඩමේ නම.			අ. රු. ප.		ඉඩමේ නම.		
		පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	පිළිකට්ටීය.	
1	...	කදිරස්දෙල සේන	...	0 2 5	67	...	සුඩාරුහු යගලුවෙන් දෙනිය	0 2 13	
2	...	කඩිරස්දෙල දෙනිය	...	0 0 31	68	...	සුඩාපකහු යගලුවෙන් දෙනිය	0 1 35	
5	...	කදිරස්දෙල සේන, ඇල්ලේ සේන, පහලුවලුවලුවෙන් සහ හවන සේන	...	1,114 2 16	69	...	රඳාපෙන්තුරේ දෙනිය ...	0 1 38	
5½	...	එම	...	0 1 10	71	...	මහයෙනෙදිය	0 3 27	
6	...	මහවල අභුර	...	3 0 18	72	...	මින්මරුවෙනුදිය	1 0 24	
19	...	කොලුවක්නෙයෙන දෙනිය	...	0 1 3	73	...	මල්ලයැසේනෙන දෙනිය	1 0 35	
27	...	රූපවැස්ද දෙනිය	...	0 1 21	74	...	විදුගේන දෙනිය	7 2 20	
28	...	ඉහළකරවිකන්නේ සේන සහ හවන සේනද	...	67 2 17	75	...	පහලදිලුප්පෙනෙන දෙනිය	2 1 7	
42	...	නුෂ්කලිටසේන දෙනිය	...	0 2 26	76	...	පසකුල්ලේසේනෙන දෙනිය	0 2 15	
43	...	මාදෝල් අභුර මූකලාභ	...	38 0 35	77	...	පසකුවුල්ලේසේනෙන මූකලාභ	0 1 23	
45	...	දෙල්ලාගැනුලුව සේන දෙනිය	...	1 3 3	79	...	කුවලුම්මිකන්ද දෙනිය	34 2 0	
46	...	දෙල්ලාගැනුලුවසේන දෙනිය	...	1 2 37	80	...	පසකුවුල්ලේසේනෙන දෙනිය	3 0 19	
47	...	ලුව්වැල්ලුවසේන දෙනිය	...	0 1 35	81	...	පසකුවුල්ලේසේනෙන දෙනිය	2 0 27	
49	...	එම	...	0 0 20	82	...	පහලකුවුල්ල දෙනිය	1 2 15	
51	...	විකාරඇභුර මූකලාභ	...	30 1 28	83	...	ඉහළුව පමුගස්සේනෙන දෙනිය	0 2 20	
58	...	ගොරන්ගැනුවල දෙනිය	...	1 2 11	84	...	පමුගස්සේනෙන දෙනිය	0 2 20	
63	...	බවයුලුලුවෙනු සේන	...	8 1 24	85	...	සැලුයෙයුනෙන දෙනිය	0 1 5	
64	...	ගල්පෙ, තුෂ්සේනු, දෙනිය	...	0 1 35	86	...	පමුගස්සේනෙන දෙනිය	3 0 21	
65	...	බවයුලුලුවෙනු දෙනිය	...	0 2 2	87	...	අල්ලුවෙනු දෙනිය	0 3 0	
66	...	සැලුමුසේනෙන දෙනිය	...	2 0 32	88	...	පරිච්චෙනෙන දෙනිය	0 1 1	
							1,336 1 19		

விதிகளிடக்.	ஒவியெலி நம.	மதுக.
3	கர்வகூப்புக்கு	4 . 2 16
4	ஒன்று	0 1 37
70	மகாஷ்ண	9 1 15

14 1 28

தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்.	ச. ரூ. ப.	தண்டி.	காணியினது பெயர்.	விசாலம்.	ச. ரூ. ப.
1 ...	கதிரன்தொலடேன்	...	0 2 5	67 ...	பூட்டிகலைகளுக்கேண்டதனிய	...	0 2 13
2 ...	கதிரன்தொலதெனிய	...	0 0 31	68 ...	பூட்டகலைகளுக்கேண்டதனிய	...	0 1 35
5 ...	கதிரன்தொலகேன், எல்லே ஒன், பகலகாலுவலகேன், இனங்கும் சிலதுகளும்	...	1,114 2 16	69 ...	நாடாபெற்றரேகளுக்கேண்டதனிய	...	0 1 38
5½ ...	மீடி	...	0 1 10	71 ...	மககேனுக்கேண்டதனிய	...	0 3 27
6 ...	மகவிலாத்தர	...	3 0 18	72 ...	மினிமறுவேலுகங்க	...	1 0 24
19 ...	கொவிலவத்தகேனுக்கேனுதனிய...	0	1 8	73 ...	மினிமறுவேததனிய	...	1 0 35
27 ...	உடுவலகந்ததனிய	...	0 1 21	74 ...	மிலகல்கேனுக்கேண்டதனிய	...	7 2 20
28 ...	ஏலக்கரவ்களன்தேகேன், இன் ஆம் சிலதுகளும்	...	67 2 17	75 ...	விதேகேனுக்கேண்டதனிய	...	2 1 7
42 ...	தென்னபிட்டகேனுதனிய	0	2 26	76 ...	பகலவிதேகேனுக்கேண்டதனிய	...	0 2 15
43 ...	மடொலாத்தர மூகளான ...	38	0 35	78 ...	பஸ்கவல்கேனுக்கேண்டதனிய	...	0 1 23
45 ...	தெள்களகலேன்	...	1 3 3	79 ...	பஸ்கவலகேனுக்கேண்டமுகலான ...	...	34 2 0
46 ...	தெள்களகலேனுதனிய ...	1	2 37	80 ...	சுறுவலஞ்சன்தேததனிய	...	3 0 19
47 ...	எவுவெலகைனுக்கேணுதனிய	...	0 1 35	81 ...	சஸ்கவலகேனுக்கேணுதனிய	...	2 0 27
49 ...	மீடி	...	0 0 20	82 ...	பகலகாலுவலதெனிய	...	1 2 15
51 ...	வீகாநாத்தர மூகளான ...	30	1 28	86 ...	இகலஜம்புகளுக்கேணுதனிய	...	0 2 20
58 ...	கொழூஷ்ககவிலதெனிய	...	1 2 11	87 ...	ஐம்புகள்கேனுக்கேணுதனிய	...	0 2 20
63 ...	வட்டயமுள்ளேதெனிய	...	8 1 24	88 ...	யகலகேனுக்கேணுதனிய	...	0 1 5
64 ...	கன்பொத்துகேனுதனிய ...	0	1 35	89 ...	ஐம்புகள்கேனுக்கேணுதனிய	...	3 0 21
65 ...	வட்டயமுள்ளேதெனிய	...	0 2 2	91 ...	எல்லகேனுக்கேணுதனிய	...	0 3 0
66 ...	யகலகேனுதனிய	...	2 0 32	92 ...	பறவிட்டகேனுக்கேணுதனிய	...	0 1 1


O  $\frac{14}{4, 12}$ , O  $\frac{14}{5, 13}$ , O  $\frac{9}{52, 60}$  ம், O  $\frac{9}{53, 61}$  ம் அளவுக்கடதாசிகளின் எல்லை, வடக்கு-ஆரோ அத்துறேதால், தொன் அந்திரிஸ் விஜேஸேகரம் தகனுயக்கும் சிலபேர்களும் உரித்துபேசும் பட்ட டெகேன், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் கொகில்தெனிய, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் ளபுவெலகேன், தேவாலேகமுடையஎல்லை, கல்கொரத்தெதால்; கிழக்கு-தேவாலகமுடைய எல்லை, தெல்காதொல், ஈதண்டிகிட்டுடைய எல்லை, தொன் அந்திரிஸ் டான்டு. தகனுயக்கும் சிலபேர்களும் உரித்துபேசும் கனமிய்யாகலகேன், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மான்தெதாலகேன், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் வெவுலேகேன், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் கறவுக்கட்டுயேகேன், கழுமப்புவி றதாகே வயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பில்லேகேன்,

மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் தெஸ்காகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் யகல்கேன, வட்டயமுள்ளேக்கேனேதொல, கேவாறதாகே கிரிவவுனுவும் சிலபேர்களுக்குமுடைய கெதரவத்து, கேவாறதாகே ஸௌன்சியாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பெத்தரேளியத்து, மேற்சொல்லியவர்களுடைய பகலவத்து, கதிறப்புவிற்தாகே ஸெல்லானிஸாவும் சிலபேர்களுக்குமுடைய குடாகல்கொடேவத்து, பத்திறன்கே என்கிரிசும் சிலபேர்களுக்குமுடைய கொடகெதறவத்து, டி. எ. டபின்டு. தகனுயக்கும் சிலபேர்களுக்குமுடைய மக்குமபுரேதனிய, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மக்குமபுரேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் மக்கிலகேன; தெற்கு. ஈதன்டுகிட்டுடைய எல்லை, வானுகலுடைய எல்லை, விதான பதிறன்கே தொன் ஒபியக்கைய பறவிட்டவத்தேபிட்டகாரூட்டுவ, மேற்சொல்லியவுனும் தொன் சுவானிசும் சிலபேர்களுக்கு முடைய பறவிட்டவத்து, வானுகலிலிருந்து கலுவோவிட்டியனக்குபோகும் அடிபாதை, டி. சி. டபின்டு. தகனுயக்கும் சிலபேர்களுக்குமுடைய விலபிட்டகுமபு, மேற்சொல்லியவர்களுடைய விலபிட்டவத்து, மேற்சொல்லியவர்களுடைய விலபிட்டதெனிய, விதானபத்திறகே தொன் சுவானிசும் சிலபேர்களும் உரித்துபேசும் பறவிட்டகேன பறவிட்டகேனேதொல, மேற்சொல்லியவர்களுடைய கல்கொடதெனிய, வானுகலுடைய எல்லை, வேவலதொல; மேற்கு-கலுவோவிட்டிய னுடைய எல்லை, வானுகலிலிருந்து கலுவோவிட்டியனக்குபோகும் அடிபாதை, ஜே. டி. கே. விரமநும் சிலபேர்களும் உரித்துபேசும் மினிமறுவேகேன, வானுகலிலிருந்து கலுபோவிட்டியனக்குபோகும் அடிபாதை, டி. ஏ. டபின்டு. தகனுயக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பொதுதுவிலேதனிய (T.P. 155,377), மேற்சொல்லியவுனும் சிலபேர்களும் உரித்துப்பேசும் பொத்துவிலேகுப்புர, ஜே. டபின்டு. அபேகுனவர்தனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டேகேன (T.P. 171,845), வத்தகாவாதெனியேதொல, கமகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய வத்துவாதெனிய, கமகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய கமகெதறவத்து, விகாரேஷன்கேதொல, தன்கலகோவில் உரித்துபேசும் விகாரேவத்து, மதறசினகே டி. இ. கிரிவர்ததுடைய வின்தகாவானியத்து, கமகே என்கிரிசும் சிலபேர்களுக்குமுடைய இகலவத்து, ஜே. டி. கே. விரமநும் சிலபேர்களும் உரித்துபேசும் வட்டேகேன, மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் தென்னப்பட்டகேன, கலுவோவிட்டியனுடைய எல்லை.

[குறிப்பு—சொல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் இதன்கீழ் சொல்லப்படும் துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கின்றன. ஆக அவை 14 ஏக்கா 1 மாட 28 பர்சன் மேற்சொல்லிய 1,336 ஏக்கா 1 மாட 19 பர்சன் அளப்பிலுட்படுத்தவில்லை]:—

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம்.
		ச. மு. ப.
3	கறங்கதொலவத்து	... 4 2 16
4	நீடி	... 0 1 37
70	மாகாகேன	... 9 1 15
		14 1 28

[For Tracing see page 6.]



Scale of 32 Chains to an Inch.

Sheets 0  $\frac{14}{4, 12}$ , 0  $\frac{15}{5, 13}$ , 0  $\frac{9}{52, 60}$ , 0  $\frac{9}{53, 61}$

Surveyor-General's Office,  
Colombo, November 6, 1900.

628

S. J. C. MORE,  
for Surveyor-General.

( 7 )

*Description of Lots.*

Situation : Dangala village in Palle patti of Morowak korale.

Preliminary plan 24.

Lot.	Name of Land.	Extent.			Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.			A.	R.	P.
1	Kadirandolahena	0	2	5	68	Kuda Pahala Yagalahenedeniya	0	1	35
2	Kadirandoladeniya	0	0	31	69	Radapettarehenedeniya	0	1	38
5	Kadirandolahena, Ellehena, Pahalakulawahena, &c.c.	1,114	2	16	71	Magahenedeniya	0	3	27
5½	Do.	0	1	10	72	Minimaruweokanda	1	0	24
6	Mahawila-atura	3	0	18	73	Minimaruwedeniya	1	0	35
19	Kovilawattahenadeniya	0	1	8	74	Millagashenedeniya	7	2	20
27	Uduwalakandadeniya	0	1	21	75	Widehenedeniya	2	1	7
28	Ehalakarawkanattehena, &c.	67	2	17	76	Pahalawidehenedeniya	0	2	15
42	Tennapitahenadeniya	0	2	26	78	Pashaulhenedeniya	0	1	23
43	Madolaturamukalana	38	0	35	79	Pashaulhenemukalana	34	2	0
45	Delgahaelahena	1	3	3	80	Kaluwalaokandedeniya	3	0	19
46	Delgahaelahenadeniya	1	2	37	81	Pashaulhenedeniya	2	0	27
47	Labuwelahanadeniya	0	1	35	82	Pahalakaluwaladeniya	1	2	15
49	Do.	0	0	20	86	Ihalajambugasdeniya	0	2	20
51	Vihara-aturamukalana	30	1	28	87	Jambugashenedeniya	0	2	20
58	Gorakgahawiladeniya	1	2	11	88	Yagalahenedeniya	0	1	5
63	Batayamulledeniya	8	1	24	89	Jambugashenedeniya	3	0	21
64	Galpotuhenedeniya	0	1	35	91	Ellahenedeniya	0	3	0
65	Batayamulledeniya	0	2	2	92	Parawitahenedeniya	0	1	1
66	Yagalahenedeniya	2	0	32			1,336	1	19
67	Kuda Ihala Yagalahenedeniya	0	2	13					

Lots excluded :-

Situation : Dangalla village in Palle patti of Morowak korale.

Preliminary plan 24.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
3	Karandakolawatta	...	4	2 16
4	Do.	...	0	1 37
70	Magahena	...	9	1 15
			14	1 28

Description of Boundaries of the Block comprising Lots Nos. 1, 2, 5, 5½, 6, 19, 27, 28, 42, 43, 45, 46, 47, 49, 51, 58, 63, 64, 65, 66, 67, 68, 69, 71, 72, 73, 74, 75, 76, 78, 79, 80, 81, 82, 86, 87, 88, 89, 91, and 92.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Water-course	25	Footpath
2	—	26	Wilpitakumbura
3	—	27	Wilpitadeniya
4	Galkorahedola	28	Wilpitawatta
5	Delgahaela	29	Parawitahena
5½	Karawkanattedeniya	30	Water-course
6	Uduwalakandedola	31	Galgodadeniya
7	—	32	Wewaladola
8	Kanamiyagalahena	33	—
9	—	34	—
10	—	35	Potuneladeniya
11	Batayamullehenedola	36	Potuwilakumbura
12	—	37	Do.
13	Pattaraliyadda	38	Do.
14	—	39	Do.
15	Godagederawatta	40	Do.
16	Mahakumburedeniya	41	Do.
17	Mahakumburehena	42	Batahena
18	Mahawilahena	43	—
19	—	44	Wattagawadeniya
20	—	45	Gamagederawatta
21	—	46	A stream
22	—	47	Viharewatta
22½	—	48	—
23	Parawitawatpitakoratuwa	49	Batahena
24	Parawitawatta		

III.

Lot 26 on sheet O <sup>9</sup> <sub>53, 61</sub> called or known as Lahugulanadeniya, in extent 1 rood and 18 perches, and bounded on the north by Kanamiyagalahena claimed by D. A. W. Dahanayaka and others, on the east by the village limit of Edandukita, on the south by the village limit of Edundukita, on the west by Kanamiyagalahena claimed by D. A. W. Dahanayaka and others.

රුව් 1ක්කා පර්වැල 18ක් කිමිකරම ඇති සාමාන්‍ය ව්‍යුහයේ ලුණුලුනදෙකින් කිහිපා තොශෙක් එකත්ව දුනිගණ සිංහල O <sup>9</sup> <sub>53, 61</sub> සිංහලීප්පූදය 26 වෙති කිමිකරුවේ මැයිශ් – උඩරට සි. ඒ. ඩිඩ්ලිඩ්. දැනුවත් සහ කවන් අයවලින් විසින් අසින්වාසිකම කිහිපා කිමියාගලු ජේනුද; තුශෙක් මැයිශ් උඩරට සිංහලීප්පූදය 26 වෙති සිංහලීප්පූදය සිංහල කිහිපා කිමියාගලු ජේනුද.

( 8 )

1 මාට 18 පර්සල විසංගලමුන්ල O <sup>9</sup> <sub>53, 61</sub> ම පැතත්තිල් කාට්ඩ්‍රයිරුක්කුම ගැනුණුවටෙන් නීය යෙන්තු පොත්වාය්ස් සොල්ලප්පාකිර අලලතු අර්ථය්පාකිර 26 ම මිලකක කාණ්ඩිත්තුණු දිඟේ එල්ලීයායන් : වැක්කු-දි. එ. තයිල්යු. තකනුයක්කුම සිලපෝර්කනුම මාරිතතුපෙසම කණීයාකලකෙන් ; කිහුක්කු-සතක්කිට්ටිගිටෙය එල්ලී ; තෙර්ක්කු-සතක්කිට්ටිගිටෙය එල්ලී ; මෙර් ක්කු-දි. එ. තයිල්යු. තකනුයක්කුම සිලපෝර්කනුම මාරිතතුපෙසම කණීයාකලකෙන්.



Kanamiyagalahena  
EDANDUKITA VILLAGE

Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 24.

Lot 26 called Lahugulanadeniya, in extent 0A. 1R. 18P., situated in Dangala village  
in Palle pattu of Morowak korale.

Surveyor-General's Office,  
Colombo, November, 6, 1900.

Sheet O <sup>9</sup> <sub>53, 61</sub>

S. J. C. MORE,  
for Surveyor-General.

628